



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 17.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 4077/B/19

திரு.இராம.பாஸ்கர்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்,  
திருவள்ளூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (17.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.இராம.பாஸ்கர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திருமதி.ஹெலன் சுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 18.02.2020 தேதியிட்ட மனுவில், புகார் மனு எண்.2020/9005/01/577384/0214, நாள் 14.02.2020 மற்றும் 2020/9005/01/577662/0216, நாள் 16.02.2020 மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகம், எல்லாபுரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 16.03.2020 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 23.03.2020 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 06.05.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)-ன் கீழ் நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்பட்சமாக ரூ.25,000/- வரை தண்டம் விதித்தல் மற்றும் சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

6. மேற்படி பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல்களில் ஆட்சேபனை ஏதும் இருப்பின், மனுதாரர் சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவினை தாக்கல் செய்து தனக்குரிய பரிகாரத்தை தேடிக்கொள்ள உத்தரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-**(ரா.பிரதாப்குமார்)**  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

**உதவிப் பதிவாளர்**

**வழக்கு எண். SA 4077/B/20**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்,  
திருவள்ளூர் மாவட்டம்.

திரு.இராம.பாஸ்கர்,  
22/1, பாடசாலை தெரு,  
மிட்டனமல்லி, IAF ஆவடி,  
சென்னை - 600 055.

Copy to: File

MP/PA-19.11.20